



Stay powerful when sun shines. And thereafter

National Stock Exchange of India Limited

Registered Office: "Exchange Plaza",

C-1, Block G, Bandra - Kurla Complex,

Bandra (E), Mumbai – 400 051.

August 25, 2020

BSE Limited
Department of Corporate Services
Floor 25, P. J. Towers,
Dalal Street,
Mumbai-400 001.

Scrip Code: SWELECTES

Listing Department

Scrip Code: 532051

Dear Sir / Madam,

Sub: Submission of clippings of Unaudited Star

<u>Sub: Submission of clippings of Unaudited Standalone and Consolidated Financial Results</u> <u>published in Newspapers, Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015</u>

In terms of Regulation 47 (1) (b) of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we attach herewith copies of newspaper advertisement with respect to Unaudited Standalone and Consolidated Financial Results of the Company for the quarter ended 30th June 2020, which appeared in all editions of "Business Line" and in "Hindu – Tamil Thisai" (Vernacular -Tamil) on 22nd August 2020.

We request you to kindly take on record the above compliance.

Thanking you, Yours faithfully,

For SWELECT ENERGY SYSTEMS LIMITED

R. SATHISHKUMAR Company Secretary

Housing Fin

Q1 net profit falls to ₹273 cr

PSBs will need up to ₹2-lakh crore recap in the next 2 years: Moody's

Moodly Airoestors Service has estimated that public sector banks (1884) will need \$1.6-lakh crore to \$2.4-lakh crore for \$2.4-

Govtrecap
It observed that the most likely source of capital to plug the capital shortfalls will be government support, despite the completion of a large the government support of the government suppo ecapitalisation by the govern-nent several months ago.

showfown in India's economic growth, examplated by the coronavirus outbreak, will hart PSBs' asset quality, and result in

at levels comparable to global peers, with Common Equity Tier I (CED) ratios of at least 10 per cent, it added.

cent, it added.

Crowth uncertainty
Moody's observed that uncertainty surrounding india's economic recovery as well as the origining cleans up of balance sheets are making it difficult. For most 65th to raise foult from markets.

This means FSBs will continue to ineed support from the government to induse fresh the government to induse fresh the government to induse fresh the past. "If FSBs, which dominate the banklang system in India, fail to function properly in the Coronavirus outbreak, will haut. PSN's asset quality and result in datap increases in credit costs, which will haut profitability. Coissequently, PSN's already two processes of credit costs, which will haut profitability. Coissequently, PSN's already two processes of the control of the cont banks with capital shortages again."

Moody's expects the Indian cononiny will contract sharply in fiscal year ending March 2021 (Rosal year) before returning to growth, though modestly, in fiscal 2022, As a result, formation of new NFts will accelerate substantially, driven by the retail and micro, small and medium enterprises (MSME) segments.

Although one-time foan restructuring allowed by the RRI will prevent a sudden increase in NPIs, they will rise along with credit coasts in the next two years, hurring PSMS already weak proficially in the properties of the picture of the properties of the prevention of the pre

UBI posts Q1 net profit of ₹333 cr

OURBOREAU

Justical August 21

In 185 first quarterly results after the amalgamation of Andhra Bank and Corporation Bank with it, Union Bank of India (IRB) reported a standation eiter profit of \$333 croce in the quarter ended June 10, 2020.

The public sector hank had reported a net profit of \$331 croce in the year-ago period.

The bank in its analyst presentation, said Andhra Bank and Corporation Bank amalgamated into it with effect from April 1. Accordingly, imancials as on june 2019 and March 2020 are for the amalgamated entity, it added.

Rajkiran Rai G, MI and CEO, Rajkiran Rai G, MI and CEO, and there has been a substantial improvement in net interest income.

Other income (comprising core inon-interest income.

Other income (comprising core inon-interest income.

ever, was down 23 per cent at \$1,462 crore (\$1,897 crore).

'Loan restructuring to help revive economy'

New measures to allow lenders to restructure loans will provide a durable resolution for cash-strapped businesses and help

strapped businesses, and help revive the sconomy, according to the central bank's chief. On one hand health of banks in very important and on the other hand Businesses are un-der a hot of stress due to Covid, said Reserve Bank of India Gov-ernor Shaktikanta Chas in an in-terview on Friday.

terview on Friday.

No permanent fix.
The plan has replaced a blanket loan inoratorium that's due to expire later this month, he said. Das said the moratorium was a temporary solution for lock-down and not a permanent fix. The authorithes are locking to support an economy that's been hit hard by the coronavirus, while ensuring the stability of a



financial sector where bad debt is set to swell to a two-decade high. Banks are irruggling to ac-celerate credit growth to revive the economy, which is set for its

the ecusionity which is set for its first aimtal contraction in more than four decades. Lenders are also dealing with a pile of bad debt that was high even before the pandemic. "We are ctyling to ensure that such businesses can get some regulatory help via banks on the loans that they have taken," said bas. "That will help the businesses to revive, jobs will be saved and, in turn, will help the leaved and, in turn, will help to

pointment of insolvency pro-fessional, role and responsib-ility of committee of creditors, moratorium, and expected cost of process timelines for the completion of process.

Alternative mechanism

Phase of reduction in loan book and asset under management is over, and the loan book will start growing from here on as per the company's business plan that blends contigination with bonks for realil loans and with funds for developer loans as two important pillars going forward," it said in a statement on Friday.

It plans to grow its balance sheet by about seven per cent to eight per cent this fiscal, and also grow its AUM by hearly t2 per cent this fiscal, Gross NPAs have remained moderate at 2.20 per cent, in the quarter ended June 30, 2020, it further said.

It also plans to raise a total of ₹38,000 crore through a mix of long-ferm borrowings, retail portfolio sell down, developer loan relinance and securifisation this fiscal.

"Accounting for scheduled and balance borrowing or scheduled and balance horrowing or scheduled

OUR RUBEAU
MANISTAL SUPPLY TO THE RESEARCH STATE

Indiabulls Housing Finance's consolidated net profit for the first quarter of the fixed quarter of the fixed quarter of the fixed clipped by 6.5, per cent to 7272.46 crore against ₹100.53 crore a year ago.

However, it was almost double the net profit of \$107.06 crore in the fourth quarter of last fixed. With a sharp drop in interest income, its notal income side of \$2.578.25 crore in the April to June 20.20 quarter from \$2.388.12 crore a year ago.

"On balance silect loan book stands at \$77.125 crore fixed \$1.588.12 crore a year ago.

"On balance silect loan book stands at \$77.125 crore fixed \$1.588.12 crore in the April to June 20.00 quarter management is over, and the loan agement is over.

curitisation this fiscal.

"Accounting for scheduled
and planned borrowing prepayments, this will help the
company generates much as

EL,000 crore of growth captial," it further said.

It has also executed an
agreement for coordigination
with a mid-streed private sector bank for LAP and MSME

loans. Active sourcing of loans will begin from September t.

New paradigm of maximisation of stakeholder's value, the need of the hour: IRDAI Chairman

OUR BUREAU

Three, negate 37

Insisting on the need to veer
the focus on human relationships and not accumulating
wealth, Sc Khuntia, Chairman, Insurance Regulatory
and Development Authority
of India (REAM), said that the
new paradigm of maximus
tion of stakeholder's value is
the need of the Insur

the need of the bour. He was speaking at the Na-tional Insurance Academy's. (NIA) first annual Interna-tional colloquium (virtual) titled 'Transition to Stake-bolders Value Creation'. Klumita said: 'With the principle of maximisation of shareholder's value, there is a concentration of wealth in a few hands only, resulting in inequality. the need of the hour

nequality. So, in the interest of longierm sustainability, we have to look out for the new paradigm of maximisation of stakeholder's value." Customer and employee 'Maximisation of welfare does not mean that one section of the society is against another, but an equilibrium must be established in which

satisfaction are the keys to creating more value, he said, creating more value, he said, adding that maximisation of welfare does not mean that one section of the society is against another, but an equilibrium must establish in which exergone feels valued. "Independent directors, play an important role in saleguarding the interest of different stakeholders."

"As resources belong to the

different stakeholders.

"As resources belong to the society, besides the financial goals of wealth creation, there are also non-financial goals that need to be fulfilled," he said, MR kumar, Chairman, UC of India, said that corporate governance is

the nucleus of all functions the nucleus of all functions of any organisation, aid organisations have the governance committee to take care of the interests of their stakeholders – shareholders, employees, suppliers, government, environment, and the society as a whole.

GN Balpai, former Chairman, SBal and Itt of India, said the behaviour of people cannot be changed through

cannot be changed through legislation, but it can be changed through motiva-

Corporate governance G stutivasan, Director, NIA, said that corporate governance has assumed a lor of importance in India and the world, and the government and regulators are taking a conscious effort to safeguard the interests of stakeholders. More than 100 eminent personalities from India and abroad participated in the colloquium.

Govt panel to submit report on pre-pack insolvency framework soon: IBBI chief

RR SRIVATS

Town Ordit, August 21

A government-appointed
pained to recommend a framework for pre-packaged insolvency under the current insolvency regime in the
country will submit its report
this month-end. A pre-pack is
all agreement between is
en all agreement between is
en all agreement between is
for public bidding process.
Speaking at the Assochamorganised summit on the
fusive of Insolvency and Bankruptcy Code post-pandetnic,
MS Salhoo, Chairman of Insolvency and Bank-ruptcy
Board of India (IBBI), clarified
that the entire IBC was not

the country will face a deepen-ing credit crunch, hampering its economic recovery. The agency said in a min.

*Coronavirus fallout will leave banks with capital shortages

that the entire IBC was not surpended for six months due to Covid-19 but only a tiny fraction of the code (Sec-tions 7, 9 and 10 of the IBC). For some of us, absence of something is larger than presence of many things. what has been suspensed as that portion where a very mi-croscopic keyhole surgery has been done under the IBC. But it is being perceived that the entire IBC has been suspended or complete ban is there," said Sahoo.

Sahoo also said thisit the IBC. has to remain focused on.

has to remain locussed on saving viable companies and

has to remain tocussed mis-saving viable companies and serving the economy. 'Bank-cruptcy law is needed to serve the economy and we should do that' he added. The IBBI Chairman also in-dicated that MSME pro-incites will continue to stay in charge of the enterprise during the resolution pro-cest, and this would be en-abled in the proposed special insolvency framework for MSMEs. The Corporate Affairs Min-istry lad, in March this year, set up a sub-committee of the Insolvency Law Committee to



propose a detailed scheme for implementing pre-pack and prearranged involvency resolution process. This seven-member panel was also asked to look into pre-requisites for initiation of pre-pacie aged insolvency resolution process (PPRP) in terms of default and threshold, ap-

Alternative mechanism
Having a pre-pack like those
in developed, jurisdictions
will help in achieving faster
insolvency resolution under
the IBC. The process would
likely be completed much
faster than the traditional Corporate insolvency Resolution Process. Having a prepack framework would act as
an important alternative resolution mechanism to the
CIRP and would help lower
the burden on the National
Company Law Tribunal, say
insolvency experts.

KVGB-SBI General sign pact

Marghan, Majad 21
The Dharwad-headquartered Karnataka Vikas
Grameen Bank (KVGB) and SBI General Insur-ance Co Ltd have tigned an MoU to sell general
insurance products through the branches of

P Gopi Krishna, Chairman of KVGB, said the

P Gop Ristina, Chairman of NVAs, said the bank has consistently enhanced its portfolio to meet the diverse financial needs of its custome-ers, and this alliance is a step in that direction. He said the customers of NVGB will get access to bouquet of products that can cover their health shower, motor, properly through the raby a solutions that the coupany offers.



SWELECT ENERGY SYSTEMS LIMITED

SWELECT Regions of the 1994 Pt. Security Side Mayor Co.

EXTRACT OF THE STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2020

			(file is	No Except EPS	
N.	Particulars	Quarter ended		Year anded	
		30 June 2020	38 June 2819	31 March 2020	
		Unwudited	Unaudited	Audited	
Ť.	Revenue from operations	6.324.48	5,570.06	25,22162	
Z	Other thomas	1,054.66	896.05	2,759.30	
3	Total (reprint (1+2)	7.379.14	6,166.15	27.981.12	
4	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or Extraoromory items)	1.167-49	(341 39)	820 30	
5	Net Profit / (Loss) for the period before tax (after Exceptions and/or Extraprofitary liters)	1,107-49	(34(.39)	(792.22)	
5	First Profit / (Loss) for the people after tax (offer Exceptions, snows Extraprish any terms)	1,144.80	(342.67)	(1,016.86	
7	Total Comprehensive Income for the period [Comprising Profits (Lose) for the period (after tas) and other Comprehensive Income (after tas)]	1,158.67	(342.87)	(105.23)	
	Equity Share Capital	1,815.67	1,01038	1,515.87	
D	Reserves (Other Equity)	-		70,432.76	
10	Earlings Pel Sture (of Rs. 10 -each), for commung operations Basic Disease.	7.50 7.50	(2.26)	(0.71)	

Quarter anded Year ended 30 June 2020 30 June 2019 31 March 2021 Unaudited Unaudited Audited



The said debice may be accessed on the Company's websi www.gringroup.in and may also be accessed on the stock excla

For GMR Infrastructure Limited

RAJAPALAYAM MILLS LIMITED

Regul Office - Rajapadayum Ali (h Premises P.A.C. Rammumy Kaja Salai, Post Ben Kin 1 Rayand alyum - Citi 117, Tamil Nadio

NOTICE OF 84TH ANNUAL GENERAL MEETING

~ SEUROGRIP TVS SRICHAKRA LIMITED

NOTICE TO THE MEMBERS CALLING THE

INFORMATION ON REMOTE E-VOTING / E-VOTING is 37" Annual Connetti Meeting (AGM) of the shareholders of the Company is scheduled to be held on indimesting, September 16, 2020 at 19,00 AM, through Votes Conference (VCT) Other Audio Visual sensi (OAMH) is compliance with the applicable provisions of the Companies Act, 2013 and falles framed resunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with eneral Circular No. 14/2020, 17/2029 and 20/2020 attend Agril 8, 2020 April 13, 2020 and May 5, 2020 spectively issued by the Ministry of Corporate Affairs (MCA Circulars) and Circular No. BIRHACE/DIGMOI UCIR.PS/202071 Selation May 12, 2020 issued by the Seculties and Exchange Buseri of las (SEBI-CICUlar), without the physical presence of the Members at a common venue.

37th ANNUAL GENERAL MEETING,

Date of completion of despetch of Annual Report including the Notice / Addendum to Notice convening the 37" AGM by e-mail. The cut-oil date for determining the eligibility to vice through remote e-vicing [ati] through e-vicing system during the 37" AGM. The certoite e-vising shall commence as

Tuesday, Septembe 5:00 pm (Indian Sta allowed beyond. [5:00 pm (findian Standard The remote a-voting module shall be disabled by the NSOL after the above-mentioned date and time and concerned with early and the subsequently. The Members with a low case by a Member, the Mambers shall not be allowed it subsequently. The Members with have casell their vote by remote e-voting prior to the 37 AGM may be a subsequently. The Members with have casell their vote by remote e-voting prior to the 37 AGM and who may be a subsequently anytern during the 37 AGM. The Members participating in the 37 AGM and who had not cast a remote e-voting system during the 37 AGM. The Members at their vote the sport of evoling system during the 37 AGM. The Members at their vote the sport of e-voting system during the 37 AGM. The Medical Addendum to Notice of 37 AGM and the Annual Report for the financial year 2019-2019. Such type shall be suited by the Depositions as at the close of business hours on Friday. August 14, 205. The Medical Addendum to Notice of 37 AGM and the close of business hours on Friday. August 14, 205. The Medical Addendum to Notice of 18 AGM and the Constitution of the Remote Standard to the Remote St

The Motical Addendum to Notice of the 37" AGM and the Annual Report for the financial also be available on the website of the Company, www.cheurogipt.com, weetsites of the St BSEL brailed and Retermal Stock Eacharge of India Limited at the Associate, com, and respectively, and on the website of NSOL https://www.evoting.nsol.com.

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company as a rust-off siles i.e. September 9,000 after despects of the Notice 7.4dendium to Notice and the Annual Riv by e-mind, may obtain the login I of and password by sending an emit to yvinyightingstabilidus, may evolving@mid.co. in by members per Folia No,IDP D and Claim I D No, Thewever, if the member is applied with NSO, for remote evolving, then the estiting (Juer ID and password are be used for castin guident with NSO, for remote evolving, then the estiting (Juer ID and password care be used for castin personnel and the sending of the sending th

The Company New appointed Sri N Balachandhain, Company Secretary in Practice, Chinnal, as Scrulin The company has appointed Sri N Balachandhain, Company Secretary in Practice, Chinnal, as Scrulin the numble -ording process (e-voting during the 37" AGM. Aperson whose name is recorded in the Register of Members or in the register of bisnoficial remainlenable by the appointments are on the cuberful dise is, Seglemento 19, 2020 only shall be entitled in the company of the appointment of the company of the company of COMM facility and e-voting during 31" AGM.

is of any quesies related to remote e-voting, the member may refer the frequently asked is to shareholders and evolving user manual for shareholders are evolving user analysis. However, and to shareholders are download to evolving send complicit on first MR Pellav Matrix, Manuager, KSDL 48 Prico, X. – Who, This is Mills Compound, Senapati (lapart Many, Lower Paret, Marchau — 400, 013), it also filled from the Compound, Senapati (lapart Many, Lower Paret, Marchau — 400, 1931, 1931).

போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

மாஜிஸ்தீரேட் விசாரணை தொடங்கியது

சென்னையில் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் கட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது.

சென்னை அபனாவரம் கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் இளநீர் சங்கர் என்ற சங்கர் (44). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை. கொலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டுதல் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து. அவரை ரவுடிகள் பட்டியலில் போலீஸார் வைத்துள்ளனர். குற்ற வழக்குகள் தொடர்பாக காவல் அலுவலகத்தில் ஆணையர் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸாரும் இவரை கீவிரமாக தேயு வந்தனர்.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் சங்கர் பதுங்கி இருப்பதாக அவரது Comp ராணி (கஞ்சா வியாபாரி) மூலம் அபனாவரம் காவல் நிலைய ஆய் வாளர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு நீலாங்கரை சென்று, சங்கரை கைதுசெய்துவிசாரித்தனர். அயனா வரத்தில் மறைவான இடத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதை கைப்பற்றுவதற்காக, நேற்று காலை 6.30 மணி அளவில் அபணவரம் நிபூ ஆவடி சாலையில் முட்புதர் நிறைந்த



TNadu_01



🔺 என்கவுன்ட்டர் நடத்த இடத்தில் தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன், கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.கதாகர் நேரில் ஆய்வு செய்து போகீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

பகுதிக்கு அவரை 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு ஏற்கெனவே பதுக்கி வைத்திருந்த அரிவாளால் போலீஸாரை சங்கர் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். தடுக்க முயன்ற முபாரக் என்ற காவலருக்கு வலது கை, இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

ஆய்வாளர் நடராஜன் தற்காப்புக்காக தனது

கைத்துப்பாக்கியால் 3 முறை கட்டுள்ளார். வயிறு. மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்.

இதையடுத்து. காயம் அடைந்த முபாரக்கை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீ ஸார் அழைத்துச் சென்றனர். சங்கரின் உடலும் பிரேதப் பரிசோத ணைக்காக MG5 மருத்து



ரவுடி அரிவாளால் தாக்கியதில் காயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்நிலைக் காவலர் முபாரக்கை காவல் ஆணைபர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் சத்தித்து ஆறுதல் கூறினார்.

தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், கிழக்கு மண்டல் இணை ஆணையர் ஆர். சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

ஆணையர் தலம் விசாரிப்பு

காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று காலை 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்றுவரும் காவலர் முபாரக்கை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்,

பின்னர், அவர் கூறும்போது, 'என்கவுன்ட்டர் Garinariania சங்கர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே

வமனைக்கு கொண்டு செல்லப் 9 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். கவுன்ட்டர் தொடர்பாக மாஜிஸ் திரேட் விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அதில் முழு

விவரமும் வெளிவரும்" என்றார்.

விசாரணை தொடக்கம்

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிவசக்கிவேல் கண்ணன் விசாரணையை தொடங்கியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் நடராஜன், காயம் அடைந்த முதல்நிலை காவலர் முபாரக் உட்பட எம்பவ இடத்தில் இருத்த தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்து அவர் விசாரணை நடத்த உள்ளார். போலீஸார் திட்டமிட்டு



சங்கரை கட்டுக் கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதனால், அவர்களிட விசாரணை நடத்தப்பட

வழக்கின் பின்னணி

சங்கர் குற்ற பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ

கடந்த 2007-ல் அயனாவரம் கார்த்திக்குடன் ஞானம், சங்கருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போதே சங்கரை கொல்ல முயற்சி நடந்தது. அதில் இருந்து தப்பிய சங்கர். அவர்களை பழிவாங்க காத்திருந்த நிலையில், 2009-ல் சங்கரின் தம்பி கதிர்வேலை, எதிர் கோஷ்டியினர் கொலை செய்தனர். இதல் ஆத்திரம் அடைந்த சங்கர், எதிர் தரப்புக்கு பக்கபலமாக இருந்த கஞ்சா விஜியை 2010-ல் கொலை செய்தார். சங்கரின் வழக்குகளை கையாண்டுவந்த வழக்கறிஞரை எதிர்தரப்பினர் அதே ஆண்டில் கொலை செய்தனர். இதிலும் சங்கர் தப்பினார்.

இதன் பிறகு, சங்கர் தலைமறை வானார். தனது தம்பி கடுர்வேல் கொலை வழக்கின் முக்கிய குற்ற வாளியான பமஹா பாலாஜியை 2017-ல் கொலை செய்தார். அதே போல, மதுரவாயலில் கட்டுமான ஒப்பந்ததாரரின் தம்பியை கொன் றது உட்பட 3 கொலை வழக்குகள் உள்ள நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து மாமுல் வசூலித்து வந்தார்.

10 நாட்களுக்கு முன்பு சென்னையில் தேசியக் கட்சி பிரமுகரை வெட்டிய வழக்கிலும் சங்கர் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாகவும் சங்கரை அயனாவரம் போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள் ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லறாடு அடுத்த மணக் கரை பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்கச் சென்றபோலீஸார் மீதுவேடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சுப்ரமணியன் காவலர் உயிரிழந்தார். தாக்குதலில் படுகாயமடைந்த ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த சில நாட் களிலேயே தலைநகர் சென்னையில் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள் ளது குறிப்பிடத்தக்கது, தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 2012-ல் 10 Quý, 2015-00 20 Quý z LUL கடந்த 10 ஆண்டுகளில் 46 பேர் என்கவுன்ட்டரில் இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கிராம கோயில் அர்ச்சகர்களுக்கு

மாதம்தோறும் ரூ.2,300 உதவித்தொகை

🏮 கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை அறிவிப்பு

கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை சார்பில் கிராம கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,300 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு தகுதி யுள்ள *அர்ச்சகர்க*ள் அக்டோபர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக அறக் தலைவர் நேற்று கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுவாமிகள் LD:ES/T

அருளாசியுடன் தொடங்கப்பட்ட கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை மூலம் புராதன் கராம கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு குழு ஆயுள் காப் பீடும் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் சிவாச்சாரியார்கள், பட்டாச் சாரியார்கள். பூசாரிகள்



மொத்தம் 450 பேர் பயன்பெற்றனர். இந்த ஆண்டுமுதல் உதவித் OB.2,300 பயனாள்கள் எண்ணக்கை ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

அவர்கள் பணிபுரியும் கோயில், முறையான கருவறை, நிரந்தர கட்டமைப்போடு 1940-ம் ஆண்டுக்கு முன்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அர்ச்சகர்கள் திரைம் 2 முறை பூஜை செப்ப வேண்டும். அவர்களது மாத வருமானம் யின் கீழ் வருமானவரி விலக்கு ரு.7,500-க்குள் இருக்க வேண்டும்.

கோபில் பூஜையை ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும். இந்த நிபந்தனை களுடன் 2021 பிப்ரவரி, மார்ச் வாக்கில் (மாசி மாதம்) வாய்மொழித் தேர்வு நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வின்போது, காஞ்சி மகா சுவாமிகள் பரிந்துரை செய்த பாடத் திட்டங்களை ஓத வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர்

முதார் அர்ச்சகர்கள் அறக்கட்டளை, எண் 16, இரண்டாவது மெயின் ரோடு. கோட்டுர்புரம், சென்னை 600 085 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பி விண்ணப்பங்களை பெறலாம்.

விண்ணப்பங்களை அக்டோபர் 22-க்குள் அனுப்ப வேண்டும். தேர் வுக்கு வருபவர்களின் பயணம், உணவு செலவுகளை அறக்கட் டளை ஏற்றுக்கொள்ளும். அறக் கட்டளைக்கான நன்கொடைகளுக்கு வருமானவரி சட்டப் பிரிவு 80-ஜி-அளிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ படிப்பில் சேர நுழைவுத் தோவு கட்டாயம் இல்லை

சென்னை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி வெளியிட்ட (எஐசிவுஇ) (5) முமம் செய்திக்குறிப்பு:

எம்பிஏமற்றும் முதநிலை மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கேட், மேட், சிமேட் உள்ளிட்ட பல்வேறு பொது நுழைவுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிஏ மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்பட பவண்டும்.

மாணவர் சேர்க்கையில் வெளிப் படைத்தன்மை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதேநேரம் ஏதேனும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு. அவற்றை மாணவர்கள் எழுதியிருந்தால் சேர்க்கையின்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உத்தரவு 2020-21 கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பொது மருத்துவமனையில்

நல்லகண்ணுவுக்கு சிகிச்சை

🏿 கரோனா வைரஸ் தொற்று இல்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (94), சில நாட்களாக காய்ச்சல், சளி பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதைபடுத்து அவர். நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வர் நலம் விசாரிப்பு

நல்லகண்ணு தற்போது நலமுடன் இருக்கிறார். கட்சியினர் மற்றும் நண்பர்கள். தொடர்பு அவரை தொலைபேசியில் கொண்டும் நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.



முதல்வர் பழனிசாமி தொலைபெசி மூலம் நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். நன்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டார் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கட்டுமானப் பொருட்களின்

விலை உயர்வுக்கேற்ப கட்டிட மதிப்பு நிர்ணயம்

🏮 அரசு முதன்மை பொறியாளர் தகவல்

கட்டுமான பொருட்களின் அரசு விலை 7.30 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே கட்டிட மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை கட்டிடப் பிரிவு முதன்மை தலைமை பொறிபாளர் ராஜமோகன் வெளிபிட்ட செய்திக்குறிப்பு:

2020-21 ஆண்டுக்கான தளப்பரப்பு விலை விகித அட்டவணை கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கட்டுமானம் சார்ந்த பொருட்களுக்கான விலை விகிதம் 7.30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பொருட்களின் சந்தை விலை உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, கட்டிடத்துக்கான மதிப்பிட்டை இதற்காக நிர்ணயிக்கப்பட்ட குழு, பொதுப்பணித் துறை வாயிலாக வெளியிடுகிறது.

அதன்படி, சுமைதாங்கி கட்டமைப்பு கட்டிடங்கள், வலுவூட்டப்பட்ட கற்காரை கட்டமைப்பு, கிடங்கு, சுரை, ூடு, வண்டிக்கொட்டில் உள்ளிட்ட கட்டிடங்கள், குடிநீர். கழிவுநீர் இணைப்புகள் என அனைத்துக்கும் ஏற்கெனவே இருந்த விலை மதிப்பில் இருந்து 7.30 சதவீதம் வரை மதிப்பை உயர்த்தி நிர்ணயித்துள்ளது.

அதேநேரம். போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்கு அதைவிட 20 சதவீதம் கூடுதலாக 8.76 சதவீதமும், கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளுக்கு 15 சதவீதம் கூடுதலாக 8.40 சதவீதமும், திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகளில் 10 சதவீதம் கூடுதலாக 8.03 சதவீதமும் உயர்த்தி மதிப்பு

நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்ட சதவீதம் குறைவாக இருந்தாலும், பத்திரப் பதிவின்போது பதிவுக் கட்டணம், முத்திரைக் கட்டணம் உயரும். உதாரணமாக, கடந்த ஆண்டு சென்னையில் ரூ.1 கோடியாக இருந்த ஒரு வீட்டின் மதிப்பு, இந்த ஆண்டு ரூ.1 கோடியே 8 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த வீட்டை வாங்குபவர் இந்த 8 லட்சத்து 76 ஆயிரத்துக்கு கூடுதலாக முத்திரைத் தாள். பதிவுக் கட்டணமாக 11 சதவீதம், அதாவது ரூ.96,360 கூடுதலாக செலுத்தவேண்டி வரும்.

ஸ்வெலக்ட் எனர்ஐி சிஸ்டம்ஸ் லிமிடெட்

swelect

பதிவு அதுவைகள் (மீலெய்க்ட் இல்லம், என்.5; +0 P.S. சிவசாகி சண்ம, மகிலாந்து, சென்னசு-1000 (04: நேர்வகப்புக் +91 44 2499266 தொலைநகம் +91 44 24995479 கின்னதாம் : og.id@wellectes.com இல்லைநகம் www.swelectes.com

30 ஜூன் 2020-ல் நிறைவுற்ற காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத தொகுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் சாரம்

(ரு. ஊ்சத்தில் - பங்கொன்றுள்ளு ஈட்டிய தேசனை நணிர) முகுக் காணம் இ. ஆண்டு முகும் 30 ஐ 8ன் 2020 | 30 ஐ 9ன் 2019 | 31 மார்ச் 2020 edinardensi 5.570.06 25.221.82 1 Day and The chart or series 6.324.48 1.054.66 596.05 2,759.30 2 இதா வருகளி வொத்த வருமாகம் (1+2) 27,981.12 4 நிரை வாம்/நூட்டம்) இக்காலாட்டத்தில் (வரி, விதிவியக்கான மாறும்/அவ்வது அற்றான் இனங்களுக்கு முன்) 820.39 நிரை வாய்/(நஷ் ம்) இக்காயாட்டத்தில் வரின்ற முன் (விதிலிவக்கான வந்தம் Mind Harturen Beringster Bit) 1,187.49 (702.22) இன வாயி/(நடியி) இக்காவகட்டத்தில் வரிக்கு மின் (விழிவிலக்கான பற்றும் அல்லது அளதாரண இனங்களுக்கு பின்) 1,144,50 (1,016.68 போத்த விரிவன வருமானம் இக்காலகட்டத்தில் (இக்காலத்திற்கான வாடம் (நஷ்டம்) (வரிக்குப்பின்) மற்றும் இதா விரிவான வருமானத்தை (வரிக்குப்பின்) 1,158.67 (342.67) (105.25) 1,515.87 1,010.58 1,515.87 சம்பங்கு முக்குண் (Summer ofth) magazyllamas) 70,432.76) un General graves en qua expresenta (en 10% springraves) : Describis General en Origina (describis en 10%) 7,55 (6.71) 294 DURE (2.26)7.55 (2.26)(8.71)

condinger:

Gag0: 20.08,2020

) 30 ஐ5ல் 2020 உருத்த நாளையடுக்கான நணிக்கை போப்பட்டாத தனித்தன் மற்று தொகுக்கப்பட்ட நடுத்தை முடியுகர் நணிக்கை குழுகால் ஆய்டி சொல்கப்பு வர்கும் இயக்குக் ஒருகால் 20 ஆக்கிடு 2020 அன்ற நடைகள் கூட்டத்தில் ஒருகுக அளிக்கப்படு நடித்த 2020 இருக்கும் கானண்டிருக்கன் நணிக்கையுக்கு நணித்துள்ள மற்ற கொகுக்கப்பட்ட பிறிக்க முடியுகள் பிறும் நணிக்களைவர்களை தனத்தும், "ஆக்கியுக உயித்தப்படுக்கும்

വിഖന്ദ്രക്ഷ	(Pain maning)		Winds (Artin	
	30 ஜ கின் 2020 ஊர்களை மாற்ற	30 g Sin 2019	31 cm # 2020 gardiama.com	
(1) செயல்பாடுகள் மூலம் வருகாம்	4,854.02	2,923,39	14:204:04	
(2) இதர வருமானம்	1,083.45	691.62	3,170.98	
(3) விற்றுநக் (Turnover) (1+2)	5,937.50	3,615.01	17,375.02	
(4) வரிக்கு முன் லாய்/(நஷ்.ப்)	1,191,76	(300,36)	(1,416.63)	
(5) வரிக்கு பின் சமாம்/(நஷ்.ம்)	1,191,76	(300.36)	(1.673.16)	

SEBI-ன் (மு. நம்கி, பி. கூறை முறிய பெறிய பெற்ற கோள்கள்) மிறக்க 2015-ன் மு. மிற 33-ன் கிற மூறைக்களில் நாக்கி செய்யப்படுக்கு 30.05.2020-ன் முடிந்த காகண்டிற்கான நவித்துள்ள மறும் தொறுக்கம்கட்ட நிறியை முடியுகளில் காறி கேறிய தற்கும் பிடம் நொகு நிறியை முடியுகளின் முழு கூடிய மாறுக்கும் இணையுகளின் மான www.bseindia.com, www.nseindia.com மற்றுக்கம் கேறிய கேறிய முடியுகள்ளார்.

25வது ஆண்டு கேறுக்கட்ட அறிவிப்பு பற்றும் 2019-2020-ம் ஆண்டுக்கான அறிக்கை அனுப்பும் பணி நிறையு பெற்றது. Egyani 25mg spanji Gragolovi i priložnji urugu 2019-2020 filiminanjihama spanji priložnama a. Grani II indice marinama posobje u posobje u priložni urugu 2019-2020 filiminanjihama spanji priložni u priložni priložni u priložni priložni u priložni priložni u prilož

குழுமத்திற்காக மற்றும் ஆதன் சார்பில்

Demin: Girdun's se





ழகைவர் எஸ்.விமலா மேனாள் நீகியதி, சென்னை உயர் நீதிமன்றம்



திலகவதி ஐ.பி.எஸ். காவல்துறை மேனான் இயக்குநர்



ப.சு.அஜிதா, வழக்கறிகர். வெண்ணியச் செயற்பாட்டாளர்







பதிவு செய்ய https://connect.hindutamil.in/women.php

